

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خطبة الجمعة بتاريخ ٢٧/١١/٢٠٢٠ الموافق ١٢ ربيع الآخر ١٤٤٢ هـ

ءافاٲ اللسان

الحمد لله الذي خلق الإنسان فسواه فعدله، في أي صورة ما شاء ركبته، وأنعم عليه بنعم
سابت ولو شاء منعه، وشق له سمعه وبصره وجعل له لساناً فأنطقه، وخلق له عقلاً وكلفه، وصلى الله
وسلم على سيدنا محمد صفة خلقه وعلى آله المطهرين وطيب صحبه. يا أيها الذين ءامنوا اتقوا الله.
إخوة الإيمان إن نعم الله تعالى علينا كثيرة لا نحصيها وهو تعالى مالِكنا ومالك ما أنعم به
علينا وقد أوجب الله علينا شكر هذه النعم وذلك بأن لا نستعملها في ما لم يأذن الله به.. أي أن لا
نستعملها في ما حرّمه علينا، فمالك أخي المسلم نعمة من الله تبارك وتعالى فلا تُنفقه في غير ما أذن
الله فيه .. وبدنك نعمة فلا تستعمله في معصية الله .. ويدك نعمة فلا تستعملها في ما لا يرضي الله ..
ورجلك نعمة فلا تمش بها إلى ما يُسخط الله عليك .. وعينك نعمة فلا تنظر بها إلى ما نهى الله عن
النظر إليه .. وأذنك نعمة فلا تستمع إلى ما حرّم الله الاستماع إليه .. ولسانك نعمة فلا تستعمله في
ما حرّم الله التّطق به فاتق الله أخي المسلم ولا تعص الله بما أنعم به عليك وملاكك إياه فاتك إن
عصيته فقد عصيت من تجب عليك طاعته وظلمت نفسك، والله لا يحب الظالمين الذين ظلموا
أنفسهم بمعصيتهم ربهم.

Mes frères de foi, les bienfaits que Dieu nous a accordés sont nombreux, au point que nous ne
pouvons les énumérer. Dieu est Celui à Qui nous appartenons, Il est Celui à Qui appartiennent tous
les bienfaits dont Il nous fait grâce. Il nous a ordonné de Le remercier pour ces bienfaits en nous
abstenant de les utiliser dans ce qu'Il n'a pas autorisés de faire, c'est-à-dire de ne pas les utiliser
dans ce que Dieu nous a interdit de faire. Par conséquent, mon frère musulman, tes biens sont un
bienfait de la part de Dieu, ne les dépense pas dans une autre voie que celle que Dieu t'a autorisée...
Ton corps est un bienfait, ne l'utilise pas dans la désobéissance à Dieu... Ta main est un bienfait,
ne l'utilise pas dans ce que Dieu n'agrée pas... Ton pied est un bienfait, ne l'utilise pas pour marcher
vers ce qui te ferait mériter le châtement de Dieu... Ton œil est un bienfait, ne regarde pas avec ce
que Dieu t'a interdit de regarder... Ton oreille est un bienfait, ne l'utilise pas pour écouter ce que
Dieu t'a interdit d'écouter... Ta langue est un bienfait, ne l'utilise pas dans ce que Dieu t'a interdit
de prononcer...

إِنَّ اللِّسَانَ إِخْوَةٌ الْإِيمَانِ نِعْمَةٌ عَظِيمَةٌ شَرَفَ اللهُ بِهَا الْإِنْسَانَ وَامْتَنَّ بِهَا عَلَيْهِ فِي الْقُرْآنِ الْكَرِيمِ مُعَدِّدًا نِعْمَتَهُ عَلَيْهِ فَقَالَ عَزَّ مِنْ قَائِلٍ ﴿أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ ﴿٨﴾ وَلِسَانًا وَشَفَتَيْنِ ﴿٩﴾﴾ إِلَّا أَنْ خَطَرُهُ عَظِيمٌ فَإِنَّ جُرْمَهُ صَغِيرٌ وَجُرْمَهُ كَبِيرٌ أَيْ حَجْمُهُ صَغِيرٌ وَمَا يَحْضُلُ بِهِ مِنَ الذَّنْبِ كَبِيرٌ، وَقَدْ حَدَّرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ خَطَرِ اللِّسَانِ كَثِيرًا فَمِنْ ذَلِكَ مَا صَحَّ فِي سُنَنِ التِّرْمِذِيِّ أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ رَضِيَ اللهُ عَنْهُ سَأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قُلْتُ يَا نَبِيَّ اللهِ وَإِنَّا لَمُؤَاخِذُونَ بِمَا نَتَكَلَّمُ بِهِ فَقَالَ تَكَلَّمْتَ أُمَّكَ يَا مُعَاذُ وَهَلْ يَكُتُبُ النَّاسُ فِي النَّارِ عَلَى وُجُوهِهِمْ أَوْ عَلَى مَنَاخِرِهِمْ إِلَّا حَصَائِدُ أَلْسِنَتِهِمْ

اه

Mon frère musulman, fais preuve de piété à l'égard de Dieu, ne désobéis pas à Dieu en utilisant ce dont Il t'a fait grâce et t'a rendu propriétaire. En effet, si tu Lui désobéissais, tu serais injuste envers toi-même ; or Dieu n'agrée pas les injustes qui ont fait preuve d'injustice envers eux-mêmes en désobéissant à leur Seigneur. Mes frères de foi, la langue est un bienfait éminent par lequel Dieu a honoré l'être humain. Il rappelle dans le *Qour'an* honoré qu'Il lui en a fait grâce, en énumérant les bienfaits qu'Il a accordés à l'être humain. Ainsi, gloire à Celui Qui dit ce qui signifie : « **Ne lui avons-nous pas accordé deux yeux, une langue et deux lèvres ?** » Toutefois, le danger de la langue est grand. Ses crimes ne sont pas en rapport avec sa taille, autrement dit, la langue est un organe de petites dimensions, mais les péchés qu'elle peut commettre sont immenses.

Le Messager de Dieu ﷺ a beaucoup mis en garde contre les dangers de la langue. Il y a notamment ce qui a été authentifié dans les *Sounan* de *At-Tirmidhiyy*, que *Mou^adh Ibnou Jabal* avait interrogé le Messager de Dieu ﷺ en lui disant : « *Ô Prophète de Dieu, aurons-nous des comptes à rendre sur ce que nous disons ?* » il avait répondu ce qui signifie : « **Fais attention Mou^adh, est-ce que les gens seront jetés en enfer à plat ventre ou même la tête la première sinon en récolte de ce que leurs langues avaient dit ?!** »

وَمِنْ حَصَائِدِ الْأَلْسِنَةِ الَّتِي تَكُتُبُ النَّاسَ عَلَى وُجُوهِهِمْ فِي النَّارِ الْغَيْبَةَ وَالنَّمِيمَةَ وَهُمَا مِنْ أَسْبَابِ عَذَابِ الْقَبْرِ، فَإِنْ ذَكَرْتَ أَخَاكَ الْمُسْلِمَ بِمَا فِيهِ بِمَا يَكْرَهُهُ فِي خَلْفِهِ فَقَدْ اغْتَبْتَهُ وَعَصَيْتَ رَبَّكَ، كَأَنْ تَقُولَ فِيهِ فُلَانٌ سَيِّءُ الْخُلُقِ أَوْ ضَعِيفُ الْفَهْمِ أَوْ بَخِيلٌ أَوْ بَيْتُهُ وَسِخٌ أَوْ أَوْلَادُهُ قَلِيلُو التَّرْبِيَةِ وَنَحْوَ ذَلِكَ وَقَدْ شَبَّهَ اللهُ تَبَارَكَ وَتَعَالَى الْغَيْبَةَ بِأَكْلِ لَحْمِ أَخِيكَ مَيْتًا فَقَالَ ﴿وَلَا يَغْتَبِ بَعْضُكُم بَعْضًا أَيُّحِبُّ

أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ ﴿١٢﴾ ۱ أُنْحَبُ أَنْ يَأْكُلَ أَحَدٌ لَحْمَكَ مَيْتًا أَوْ أَنْ تَأْكُلَ لَحْمَ أَخِيكَ الْمُسْلِمِ مَيْتًا؟ قَطْعًا إِنَّكَ لَا تُحِبُّ فَاجْتَنِبِ الْغَيْبَةَ.

Ainsi, parmi les choses que les langues récoltent et qui font que les gens seront jetés en enfer la tête la première, il y a la *الغيبَة* *al-ghibah* –la médisance– et la *التَّمِيمَة* *an-namimah* –le fait de rapporter la parole des uns aux autres pour semer la discorde–. Ces deux choses font partie des causes du supplice de la tombe. Par conséquent, si tu mentionnes ton frère musulman en son absence en citant ce qui est en lui et dont il n’aimerait pas qu’on parle, tu commets la médisance et tu as désobéi à ton Seigneur. Comme si tu dis par exemple qu’Untel a un mauvais comportement ou bien qu’il comprend mal ou qu’il est avare, que sa maison est sale, que ses enfants sont mal élevés, ou ce qui est de cet ordre. Dieu a assimilé la médisance au fait de consommer la chair de ton frère décédé. Dieu dit ce qui signifie : « **Et ne faites pas de médisance les uns sur les autres ; est-ce que l’un de vous aimerait consommer de la chair de son frère mort ? [Non,] vous le détesteriez. Et faites preuve de piété à l’égard de Dieu. Certes Dieu est Celui Qui accorde le repentir et Qui fait beaucoup miséricorde aux croyants.** » Aimerais-tu que quelqu’un consomme ta chair une fois mort ou que toi, tu consommes la chair de ton frère musulman décédé ? Certainement, tu n’aimerais pas cela ! Alors, garde-toi de la médisance.

أَمَّا التَّمِيمَةُ فَهِيَ أَنْ تَنْقُلَ كَلَامَ شَخْصٍ إِلَى آخَرَ لِتُفْسِدَ بَيْنَهُمَا وَهَذَا مِنَ الْكِبَائِرِ فَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَدْخُلُ الْجَنَّةَ قَتَاتٌ ۲ أَهْ أَيْ لَا يَدْخُلُهَا مَعَ الْأَوَّلِينَ لِاسْتِحْقَاقِهِ الْعَذَابَ فِي النَّارِ وَالْقَتَاتُ التَّمَامُ.

Quant à la *التَّمِيمَة* *an-namimah*, elle consiste à rapporter les paroles des uns aux autres pour semer la discorde. C’est-à-dire le fait de rapporter la parole de quelqu’un à quelqu’un d’autre pour perturber la relation qu’il y a entre eux ; cela fait partie des grands péchés. En effet, le Messager de Dieu ﷺ a dit ce qui signifie : « **N’entrera pas [directement] au Paradis quiconque pratique la *namimah*.** » Cela signifie qu’il ne sera pas parmi les premiers à y entrer car il aura mérité d’entrer en enfer.

وَمِنْ حَصَائِدِ الْأَلْسِنَةِ الْكَذِبُ وَهُوَ الْإِخْبَارُ بِخِلَافِ الْوَاقِعِ عَمْدًا مَعَ الْعِلْمِ بِأَنَّهُ بِخِلَافِ الْوَاقِعِ فَإِيَّاكَ وَالْكَذِبَ جَادًا كُنْتَ أَمْ مَارِحًا فَكُلُّ ذَلِكَ حَرَامٌ. وَمِنْهَا الْحَلْفُ بِاللَّهِ كَاذِبًا وَهُوَ مِنَ الْكِبَائِرِ لِمَا فِيهِ مِنَ التَّهَاوُنِ فِي تَعْظِيمِ اللَّهِ تَعَالَى فَإِنْ كَانَ فِيهِ اقْتِطَاعٌ حَقِّ مُسْلِمٍ بِهِذِهِ الْيَمِينِ الْكَاذِبَةِ فَقَدْ أَوْجَبَ اللَّهُ لِفَاعِلِ ذَلِكَ النَّارَ كَمَا أَخْبَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا رَوَاهُ مُسْلِمٌ عَنْهُ فِي صَحِيحِهِ.

۱ سورة الحجرات / ١٢.

۲ رواه البخاري.

Parmi les péchés que la langue récolte, il y a aussi le mensonge qui consiste à énoncer ce qui est contraire à la réalité délibérément tout en sachant que cela est contraire à la vérité. Alors garde-toi bien du mensonge, que tu sois sérieux ou que tu plaisantes. Tout cela est donc interdit. Il y a aussi le fait de jurer mensongèrement par Dieu. C'est un grand péché, car cela comporte un manquement à la glorification qui est due à Dieu. Et si celui qui y a recours portait atteinte au droit d'un musulman en jurant mensongèrement par Dieu, il mériterait un châtement intense en enfer comme le Messager de Dieu ﷺ l'a annoncé, dans ce que *Mousslim* a rapporté de lui dans son *Sahih*.

وَإِيَّاكَ أَخِي الْمُسْلِمِ مِنْ قَذْفِ الْمُسْلِمِ فَإِنَّ ذَلِكَ مِنَ الْمُهْلِكَاتِ وَذَلِكَ بِأَنْ تَنْسُبَ إِلَيْهِ الرَّئِي وَنَحْوَهُ وَقَدْ تَسَاهَلَ كَثِيرٌ مِنَ النَّاسِ فِي زَمَانِنَا بِقَذْفِ الْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ بِقَوْلِهِمْ فَلَانَّةُ الزَّانِيَةِ أَوْ يَا ابْنَ الزَّانِيَةِ أَوْ يَا أَخَا الزَّانِيَةِ حَتَّى لَا تَكَادُ تَمُرُّ فِي طَرِيقِ إِلَّا وَيَطْرُقُ سَمْعَكَ مِثْلُ هَذَا الْكَلَامِ الْبَشِيعِ الْقَبِيحِ وَقَدْ قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ^١ وَذَكَرَ مِنْهَا قَذْفَ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ.

Mon frère musulman, garde-toi bien du *qadhf*—d'attribuer injustement la fornication ou ce qui est de cet ordre, à un musulman ou à quelqu'un de sa famille—, car c'est une cause qui pourrait te mener à ta perte. À notre époque, beaucoup de personnes osent accuser de fornication les musulmans, hommes ou femmes, en faisant le *qadhf*. Ils disent : « Une telle est une fornicatrice » ou « Espèce de fils de fornicatrice » ou « Toi, le frère de la fornicatrice. » Au point qu'il est devenu difficile de sortir sans entendre ce genre de paroles laides et abjectes. Et le Prophète ﷺ a dit ce qui signifie : « Évitez les sept péchés qui mènent à la perte. » Parmi eux, il a mentionné le fait d'accuser de fornication une femme croyante et chaste.

وَمِنْ هَذِهِ الذُّنُوبِ الَّتِي هِيَ مِنْ جُرْمِ اللِّسَانِ شَتْمُ الْمُسْلِمِ بِغَيْرِ حَقٍّ وَهُوَ مِنَ الْكَبَائِرِ فَقَدْ قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ سَبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ أَهٌ وَهَذَا مِمَّا تَسَاهَلَ فِيهِ كَثِيرٌ مِنَ النَّاسِ فَإِيَّاكَ أَخِي الْمُسْلِمِ مِنْ سَبِّ مُسْلِمٍ بِغَيْرِ حَقٍّ وَاحْفَظْ لِسَانَكَ فَقَدْ قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ أَهٌ^٢ مَعْنَاهُ الْمُسْلِمُ الْكَامِلُ هُوَ الَّذِي سَلِمَ النَّاسُ مِنْ لِسَانِهِ وَيَدِهِ وَأَمَّا مَنْ لَمْ يَكُنْ كَذَلِكَ فَلَا يَكُونُ مُسْلِمًا كَامِلًا. فَإِنْ كَانَ شَتْمُهُ بِلَعْنٍ كَأَنْ يَدْعُو عَلَيْهِ بِاللَّعْنِ كَقَوْلِ بَعْضِهِمْ "لَعَنَ اللَّهُ فُلَانًا" أَيْ أَبْعَدَهُ مِنَ الْخَيْرِ فَهُوَ أَشَدُّ وَقَدْ قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ فِيمَا أَخْرَجَهُ الْبَيْهَقِيُّ فِي

^١ رواه مسلم.

^٢ رواه البخاري.

^٣ رواه البخاري.

سُنَّهِ لَعْنُ الْمُسْلِمِ كَقَتْلِهِ اهـ وَهَذَا لِيَّانِ عَظِيمِ ذَنْبِهِ. وَمِنْ عَافَاتِ اللِّسَانِ الْإِسْتِهْزَاءُ بِالْمُسْلِمِ بِكَلَامٍ يَدُلُّ عَلَى تَحْقِيرِهِ فَهُوَ دَاخِلٌ فِي إِذَاءِ الْمُسْلِمِ بَعِيرِ حَقِّ وَهَذَا مِمَّا يَفْعَلُهُ كَثِيرٌ مِنَ النَّاسِ هَذِهِ الْأَيَّامِ. وَمِنْ أخطر ما يَصْدُرُ مِنَ اللِّسَانِ الْكَلَامُ الَّذِي هُوَ كُفْرٌ وَالْعِيَاذُ بِاللَّهِ تَعَالَى.

Il y a également parmi ces péchés qui font partie des crimes que la langue peut commettre, le fait d'insulter un musulman sans droit ; c'est un grand péché. Le Prophète ﷺ a dit ce qui signifie : « **Insulter un musulman est un grand péché.** » Or malheureusement, cela fait partie des choses que de nombreuses personnes commettent très facilement. Alors mon frère musulman, garde-toi bien d'insulter un musulman sans droit et préserve ta langue. Le Prophète ﷺ a dit ce qui signifie : « **Le musulman [accompli] est celui dont les musulmans sont préservés de sa langue et de sa main.** » Quant à celui qui n'est pas ainsi, il ne sera pas un musulman accompli. S'il l'insulte en le maudissant comme en disant : « que Dieu maudisse Untel » c'est-à-dire en demandant que Dieu l'éloigne du bien, c'est encore plus grave que de l'insulter seulement. Le Prophète ﷺ a dit, parmi ce qu'a rapporté *Al-Bayhaqiyy* dans ses *Sounan* ce qui signifie : « **Maudire un musulman, c'est comme le tuer !** » ceci pour montrer la gravité du péché qu'il y a à le faire. Parmi les calamités de la langue, il y a se moquer d'un musulman en disant des paroles qui le rabaissent. Cela rentre dans le fait de nuire sans droit à un musulman. De nos jours, un grand nombre de gens le font. Toutefois, parmi les plus grands dangers qui puissent survenir à la langue, il y a la mécréance. Que Dieu, gloire à Lui, nous en préserve !

أَخِي الْمُسْلِمَ مَا تَقَدَّمَ يَدُلُّكَ بِوُضُوحٍ عَلَى خَطَرِ اللِّسَانِ فَاعْمَلْ حَمَانِي اللَّهُ وَإِيَّاكَ بِمَا قَالَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَمَتَ نَجَا اهـ وَاعْمَلْ بِمَا قَالَهُ سَيِّدُنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ حَيْثُ أَمَسَكَ لِسَانَهُ وَخَاطَبَهُ قَائِلًا يَا لِسَانُ قُلْ خَيْرًا تَغْنَمَ وَاسْكُتْ عَن شَرِّ تَسْلَمَ مِنْ قَبْلِ أَنْ تَنْدَمَ إِلَيَّ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ أَكْثَرُ خَطَايَا ابْنِ آدَمَ مِنْ لِسَانِهِ اهـ فَإِيَّاكَ أَخِي الْمُسْلِمَ وَالْإِسْتِهْزَاءَ بِأَخِيكَ الْمُسْلِمِ بِكَلَامٍ تَجِدُهُ سَهْلًا عَلَى لِسَانِكَ يَكُونُ سَبَبًا فِي عَذَابِ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ وَإِيَّاكَ وَسَبَّ مُسْلِمٍ أَوْ لَعْنَهُ بَعِيرِ حَقِّ فَإِنَّكَ تَجِدُ وَبِالْهُ يَوْمَ لَا تَجْزِي نَفْسٌ عَن نَفْسٍ شَيْئًا وَإِيَّاكَ أَنْ تَغْتَابَ مُسْلِمًا فَيَكُونَ سَبَبَ عَذَابِكَ فِي قَبْرِكَ وَإِيَّاكَ أَنْ تَرْمِي مُسْلِمًا أَوْ مُسْلِمَةً بِالزُّنَى فَتَهْلِكَ فِي الْآخِرَةِ فَالْعَاقِلُ مَنْ عَقَلَ لِسَانَهُ وَوَزَنَ قَوْلَهُ قَبْلَ أَنْ يَنْطِقَ بِهِ فَكُلُّ مَا تَتَلَقَّظُ بِهِ يَكْتُبُهُ الْمَلَكَانِ الْمُؤَكَّلَانِ بِذَلِكَ

Mon frère musulman, ce qui précède indique clairement le danger qui peut provenir de la langue, alors œuvre donc, que Dieu te préserve ainsi que moi-même, conformément à ce qu'a dit le Messager de Dieu ﷺ ce qui signifie : « **Celui qui sait garder le silence est sauvé !** » Et applique donc

^١ رواه الطبراني وغيره.

ce qu'a dit notre maître عَبْدُ اللَّهِ ^Abdou l-Lah Ibnou Mas^oud qui a pris sa langue et s'est adressé à elle en disant : « Ô langue, dis du bien et tu gagneras et abstiens-toi de dire du mal, tu seras sauvée, et fais-le avant de le regretter ; car j'ai entendu le Messager de Dieu ﷺ dire ce qui signifie : « **La plupart des péchés du fils de آدم Adam provient de sa langue.** » Alors mon frère musulman, prends bien garde de rabaisser ton frère musulman par des paroles que tu pourrais trouver faciles à prononcer mais qui seront une cause de châtement en enfer au Jour du jugement. Garde-toi d'insulter un musulman ou de le maudire sans droit, sinon tu en retrouveras les conséquences le jour où plus personne ne pourra protéger autrui. De même, garde-toi de faire la médisance d'un musulman car cela pourrait être la cause de ton supplice dans ta tombe. Garde-toi d'accuser un musulman ou une musulmane de fornication, car cela serait une cause de ta perte dans l'au-delà. Quelqu'un de raisonnable, c'est quelqu'un qui contrôle sa langue et qui pèse ce qu'il va dire avant de parler. Tout ce qu'il dira sera inscrit par les deux anges qui sont chargés de le faire.

فَقَدْ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى ﴿إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ ﴿٧﴾ مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ ﴿١٨﴾ وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ذَلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِيدُ ﴿١٩﴾ وَنُفِخَ فِي الصُّورِ ذَلِكَ يَوْمُ الْوَعِيدِ ﴿٢٠﴾ وَجَاءَتْ كُلُّ نَفْسٍ مَعَهَا سَائِقٌ وَشَهِيدٌ ﴿٢١﴾ لَقَدْ كُنْتَ فِي غَفْلَةٍ مِّنْ هَذَا فَكَشَفْنَا عَنْكَ غِطَاءَكَ فَبَصَرُكَ الْيَوْمَ حَدِيدٌ ﴿٢٢﴾﴾^١.

هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ.

^١ سورة ق/١٧-٢٢.

الخطبة الثانية

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ الصَّادِقِ الوَعْدِ الْأَمِينِ وَعَلَى إِخْوَانِهِ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ. وَرَضِيَ اللَّهُ عَنْ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَعَالِ الْبَيْتِ الطَّاهِرِينَ وَعَنْ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ وَعَنْ الْأَئِمَّةِ الْمُهْتَدِينَ أَبِي حَنِيفَةَ وَمَالِكٍ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَعَنْ الْأَوْلِيَاءِ وَالصَّالِحِينَ أَمَا بَعْدُ عِبَادَ اللَّهِ فَإِنِّي أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ فَاتَّقُوهُ.

واعلموا أَنَّ اللَّهَ أَمَرَكُمْ بِأَمْرٍ عَظِيمٍ، أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا ٥٦﴾. ^١ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى عَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى عَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى عَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَى عَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مُجِيدٌ، يَقُولُ اللَّهُ تَعَالَى ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ ١﴾ يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَرَىٰ وَمَا هُمْ بِسُكَرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ ٢﴾، اللَّهُمَّ إِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاعْفِرِ اللَّهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ واحْفَظْ أَلْسِنَتَنَا مِمَّا يُدْخِلُ النَّارَ وَالْهَمْنَا أَنْ نَسْتَعْمِلَ أَلْسِنَتَنَا وَسَائِرَ جَوَارِحِنَا فِي مَا يُرْضِيكَ رَبَّنَا فَإِنَّ الْمَعْصُومَ مَنْ عَصَمْتَهُ وَالْمُوفَّقَ مَنْ وَقَفْتَهُ وَالْمُخْذُولَ مَنْ أَشَقَيْتَهُ، رَبَّنَا عَاتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ اللَّهُمَّ اجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ عَيْرِ ضَالِّينَ وَلَا مُضِلِّينَ اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَعَازِنِ رُوعَاتِنَا وَاكْفِنَا مَا أَهَمَّنَا وَقِنَا شَرَّ مَا نَتَخَوَّفُ اللَّهُمَّ اجْزِ الشَّيْخَ عَبْدَ اللَّهِ الْهَرَبِيِّ رَحِمَاتِ اللَّهِ عَلَيْهِ عَنَّا خَيْرًا. عِبَادَ اللَّهِ إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ. اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَبْثِكُمْ وَاشْكُرُوا يَزِدْكُمْ، وَاسْتَغْفِرُوا يَعْفِرْ لَكُمْ وَاتَّقُوا يَجْعَلْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا، وَأَقِمِ الصَّلَاةَ.

^١ سورة الاحزاب / ٥٦.

^٢ سورة الحجج / ١-٢